



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2402/22 - 2024 සැප්තැම්බර් මස 21 වැනි සෙනසුරාදා - 2024.09.21

2402/22 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 21 ஆந் திகதி சனிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார
ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பேரில், இந்த கட்டளையின் மூலம் பின்வருவனவற்றை குறிப்பிட்டு செய்கிறேன் -

- (அ) 2024.09.13 ஆந் திகதிய 24/1923/631/050 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அமைச்சரவையானது, இங்கே அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
- (ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக கருதுவதற்கான காரணம் இங்கே அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- (இ) இச்சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இங்கே அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும்: அத்துடன்



2A

I கோவை : (I) சேடி - இலங்கைப் பூங்கா பூங்கா அமைச்சு அறிவிக்கை - 2024.09.21

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.09.21

(ஈ) குறிப்பிடப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இங்கே அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள திசுதிகளில் செயல்படத் தொடங்குவதும் நடைமுறையில் இல்லாதொழிதலும் வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க,
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர்.

கொழும்பு,
2024, செப்டெம்பர் 20.

அட்டவணை I

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக நியமிக்கப்பட்ட
வியாபாரத்தின் விபரங்கள்

1. அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	கேட்வே இன்டர்நெஷனல் கெம்பஸ் (பிரைவேட்) லிமிடெட் (GATEWAY INTERNATIONAL CAMPUS (PRIVATE) LIMITED)
2. உரிம இல.	240522217083
3. உரிமம் வழங்கப்பட்ட திகதி	2024, யூன் 07 வியாபாரம் தொடங்கும் திகதியானது உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவுசெய்தல், உரிமம் வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீகாரங்களுக்கான ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்)
4. கரைகடந்த கம்பனி பதிவு இல.	PCC00302310
5. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகத்தின் வகைப்படுத்தல்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரம்
6. விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களுக்கான தகவுடமை	GATEWAY INTERNATIONAL CAMPUS (PRIVATE) LIMITED நிறுவனம் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்படுவதற்கு தகுதிபெறமாட்டாது.
7. தகைமை தகுதிவிதி	2023, ஓகத்து 04 ஆம் திகதியுடைய 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்கு விதிகளின் 2(ஆ) ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிவிதிகள்.
8. ஏற்படைய விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்புத் திட்டம்	2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 3(1) (அ) ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம்.
9. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரம் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்	இந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட நபர் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுடன் இல. 3-01-04 மற்றும் இல. 3-01-05 கொண்ட காணித் துண்டுகளுக்கான காணி குத்தகை ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபார அந்தஸ்த்து செல்லுபடியற்றதாகிவிடும்.

சட்டத்தின் அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்ட சட்டங்கள்	வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள்
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	(அ) அனைத்து வருமானம், இலாபங்கள் மற்றும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற பங்கிலாபங்கள் முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிசளிலிருந்தும் விலக்களிக்கப்படும் (ஆ) மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துக் கொடுப்பனவுகளும் முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்திவைத்தல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்

அட்டவணை IV		
வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்		
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 ஒற்றோபர் 1	2059 செத்தெம்பர் 30
2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
3. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச்சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச்சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
5. 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கலால் வரி(விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
6. சுங்கக் கட்டளைச்சட்டம் (அத்தியாயம் 235)	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
7. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
9. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
11. கேளிக்கை வரி கட்டளைச்சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டம்	2024 ஒற்றோபர் 1	2049 செத்தெம்பர் 30
13. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத்தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

EOG 09-0142